might be given three months' time to shift his storing centres from the roadside. The petitioner was therefore allowed time and the case which had already been filed against the petitioner by the Police before the Sub-Magistrate, Vellore, in this regard was ordered to be kept in abeyance. However, as the timber merchant concerned continued to store timber on the road-side even after the lapse of the time limit, instructions have been issued to the effect that the storing of timber on the road-side should not be tolerated any longer and that the prosecution of all timber merchants who have made encroachments on the road-side should be pursued vigorously.

SRI S. M. ANNAMALAI : இந்த மரத்தொட்டிக்காரர், வட ஆற்காடு ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகயிருப்பதால் மற்றவர்களுக்கு அபராதம் போட்டு விட்டு இவர் மீது மட்டும் வழக்கு எடுப்பதற்கு காலதாமதமாவதற்கு, சர்க்கார் தலையிடுவதினால்தான் இந்த வழக்கு இவ்வளவு காலதாமதமாகிறது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா ? அப்படியானால் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நான் கூறிய பதிலிலேயே விளக்கியிருக்கிறேன். அதில் சர்க்கார் தலையிடவில்லை. இப்பொழுது கேஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே இது "ஸப ஜூடிஸ்". இதற்கு மேல் விவரங்கள் சொல்வதற்கில்லை.

Opening of new Agricultural banks

*997-J Q.—SRI G. G. GURUMURTHI (on behalf of SRI K. R. NALLASIVAM) : கனம் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

புதிதாக ரூரல் பாங்குகளையோ, விவசாய பாங்குகளையோ ஆரம்பிக்கலாகாதென ராஜ்ய சர்க்காருக்கு மத்திய சர்க்கார் தாகீது ஏதேனும் அனுப்பியுள்ளதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : In September, 1958 the Government of India informed State Government that in those States in which 10 per cent of the villages had been covered by large-sized co-operative credit societies (we call them agricultural banks in Madras), no more large-sized societies should be registered. The Central Government have not issued any directive regarding the organization of rural co-operative banks.

SRI G. G. GURUMURTHI : 1959-60-ம் ஆண்டுக்கு ஏதாவது விவசாயபபாங்குகள் ஏற்படுத்துவதற்கு உத்தேசம் இருக்கிறதா ? அப்படியானால் எவ்வளவு பாங்குகள் திறக்கப்படும் ? எங்கெங்கு திறக்கப்படும் ?

THE HON. SRI R. VENKATARAMAN : இப்பொழுது இந்த விஷயம் நேஷனல் டெவலப்மெண்ட் கௌன்ஸிலில் விவாதிக்கப்படும். நமது ராஜ்ய வரவு செலவு திட்டத்தில் 100 பெரிய பாங்குகள் அடுத்த வருடத்தில் வைக்கலாம் என்று யோசனையிருக்கிறது. அதற்காக பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

— *Sinking of artesian wells in Pudukkottai Division*

*997-K Q.—SRI V. ARUNACHALA THEVAR : Will the Hon. the Minister for Home be pleased to state whether the Government propose to sink any artesian wells for irrigation purposes for each taluk in Pudukkottai Division, Tiruchirappalli district?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : No, Sir.